

E.I.D. - Parry (India) Limited

 $Regd.\ Office:\ Dare\ House,\ 234,\ N.S.C.\ Bose\ Road,\ Parrys\ Corner,\ Chennai-\ 600\ 001,\ India.$

Tel: 91 44 25306789 Fax: 91 44 25341609 / 25340858

CIN: L24211TN1975PLC006989 Website: www.eidparry.com

July 17, 2022

BSE Limited 1st Floor, New Trading Ring, Rotunda Building, Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Fort, Mumbai – 400 001.

Scrip Code: 500125

National Stock Exchange of India Limited Exchange Plaza, 5th Floor Plot No. C/1, G. Block Bandra Kurla Complex, Bandra (E) Mumbai – 400 051

Scrip Code: EIDPARRY

Dear Sir/Madam,

Sub.: Advertisement regarding Notice of Annual General Meeting

This is with reference to our letter dated July 9, 2022 regarding convening of the 47th Annual General Meeting of the Company on Tuesday, August 9, 2022, through Video Conferencing (VC) / Other Audio-Visual Means.

In connection with the above, enclosed herewith the copy of the advertisements published on July 17, 2022 in the Financial Express (English) and Dinamani (Tamil) regarding the service of the Notice convening the 47th Annual General Meeting and Annual Report for the FY 2021-22 to the shareholders.

We request you to take the above on record.

Thanking you,

Yours faithfully,

For E.I.D. - PARRY (INDIA) LIMITED

Biswa Mohan Rath Company Secretary

Encl.: a/a



their larger-than-life appeal and

formats such as IMAX and 3D,

which have helped in expanding

the movie viewing market. This

is a massive positive for theatri-

cal business, and will help boost

the theatrical box office collec-

tions in a material way," adds

programming officer, INOX

Leisure, says he is confident that

theatres have a bright future

ahead and that both OTTs and

theatres will co-exist and com-

plement each other." Bhool Bhu-

laiyya 2 was a medium budget

film but did a business of more

than ₹180 crore, *Jugjugg Jeeyo*

did decent business. So sooner or

later, things will pick up," he says.

improving the experience of

cinema with better food and

beverage options and movie for-

mats like IMAX and 4D will be

an added plus to attract viewers.

exclusive tie-up with Oma Cin-

emas, the premium audito-

rium concept by French archi-

tect Pierre Chican, to roll out

opera houses-inspired cinemas

in India. As Jyala of INOX points

out, in the pre-pandemic days,

over 300 films released every

year but the success ratio was

never more than 18-20%, with

only about 40-50 hit films and

only about 10 films entering

the ₹100 crore-club. He adds,

"Post-pandemic, the ratio has

not changed, but the success of

films from the south—KGF and

RRR—contributed to the pop-

ularity of regional films, and

also opened the tier-II AND III

12 bills to be tabled;

It seeks to amend the Insol-

vency and Bankruptcy Code

(IBC) to ensure lenders have eas-

ier access to overseas assets of

Analysts have been high-

lighting the need for a cross-bor-

der insolvency law during the

obstructions these cases wit-

nessed due to issues that tra-

The changes to the regula-

PSB privatisation

markets more."

not listed

stressed companies.

procedures, etc.

PVR recently announced an

Theatres also focusing on

Rajendra Singh Jyala, chief

Gianchandani.

FE SUNDAY

environment and to raise

resources more effectively by

promoting functional auton

omy and professionalisation.

Weizmann CIN: L65990MH1985PLC038164 Regd. Office: 214, Empire House, Dr. D. N. Road,

Ent. A. K. Nayak Marg, Fort, Mumbai – 400 001 Website: www.weizmann.co.in, Email: investorsgrievance@weizmann.co.ir Tel. Nos: 022 22071501 (6 lines) Fax No.: 02222071514 NOTICE

(For attention of the Equity Shareholders of the Company) Mandatory transfer of equity shares to Investor Education and **Protection Fund Authority ("IEPF Authority")**

Notice is hereby given that pursuant to the provisions of Section 124 (6) of the Companies Act, 2013 read with the IEPF Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("the Rules") the Equity Shares of the Company in respect of which the dividend has not been paid or claimed during the past seven consecutive years from 2014-15 shall be transferred by the Company to the Demat Account of IEPF Authority.

In accordance with the procedure prescribed under the Rules, individual communication is being sent to those shareholders at their latest available address who has not claimed dividend with respect to the Equity Shares held in the Company during the past seven years from F. Y. 2014-15 and whose shares are liable to be transferred to IEPF Authority. The Company has uploaded the details of such shareholders and their equity shares due for transfer, including their Folio Nos. or DP ID - Client ID details, on its website www.weizmann.co.in. The shareholders are requested to visit the website in order to verify the details of the equity shares liable to be transferred to the IEPF Authority.

In case the Company does not receive any valid claim from the concerned shareholders before 14th October, 2022, the Company shall with a view to comply with the Rules, transfer the shares to the IEPF Authority by the due date by following the due process as enumerated in the Rules which is briefly as under

- In case of shares held in physical form: The Company would be issuing duplicate share certificates in lieu of the original share certificates and wil convert them in DEMAT form for the purpose of transfer to the IEPF Authority. Upon such issuance, the original share certificates will stand automatically cancelled and will be deemed non-negotiable thereafter.
- In case of shares held in demat form: The shares will be transferred to IEPF Authority by way of Corporate Action.

Kindly note that all future benefits, dividends, if any, arising on such shares would be transferred to IEPF Authority

The shareholders may further note that this notice and the details uploaded by the Company on its website should be considered as adequate notice in respect of issue of the duplicate share certificates by the Company for the purpose of transfer of shares to the IEPF Authority, pursuant to the Rules.

You may be pleased to note that the Equity shares transferred to IEPF Authority, including the benefits accruing on such shares, if any, can be claimed back from the IEPF Authority upon following the procedure prescribed under the Rules. The Rules are available on the website of the IEPF Authority at www.iepf.gov.in.

In case, the shareholders have any queries on the subject matter and the Rules, they may contact the Company's Registrar and Share Transfer Agents, **Bigshare Services Private Limited,** Office No S6-2, 6th Floor, Pinnacle Business Park, Next to Ahura Centre, Mahakali Caves Road, Andheri (East), Mumbai – 400093, Contact Nos. 022 - 62638200/222/223, Email: investor@bigshareonline.com

For WEIZMANN LIMITED Sd/-

(A Member of the Amalgamations Group)

(CIN: L28920TN1991PLC020232)

| Place: Mumbai Date: 16.07.2022

Ami Purohit Company Secretary



Regd. Office: D-11/12, Industrial Estate, Maraimalai Nagar - 603 209. NOTICE

Dear Member(s),

 Notice is hereby given that the 31st Annual General Meeting of the Share-holders of the Company will be held on Monday, the 08th August 2022 at 12:30 p.m. [IST] through the Video Conferencing ("VC")/ Other Audio Visual Means ("OVAM"), to transact the business as set out in the Notice of the AGM

This is in view of the Continuing COVID-19 pandemic and in compliance vide its General Circulars, the latest being 02/2022 dated May 05, 2022 and Securities and Exchange Board of India (SEBI) vide its Circular No.SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022 and other applicable circulars issued in this regard, the Company's AGM will be conducted through VC/OAVM without physical presence of Members at a common venue

Notice convening the meeting along with the Annual Report for the year 2021-22 has been sent to the members in soft form thro' e-mail on 16th July 2022. Full text of the Notice to the 31st Annual General Meeting, Standalone and Consolidated Financial Statements (including the Balance Sheet, Statement of Profit & Loss, Cash-Flow Statements, reports of the Auditors and the Directors) have been hosted in the Company's Website www.iprings.com. These documents are available for inspection and members who wish to inspect the documents are requested to send their email to cs@iprings.com and investor@iprings.com mentioning their Name. Folio No./ Client ID and DP ID, and the documents they wish to inspect, with a self-attested copy of their PAN card attached to the e-mail.

Further the necessary notice is given pursuant to Section 91 of the Companies Act, 2013 that the register of members and share transfer books will remain closed from 02nd August 2022 to 08th August 2022 for the purpose of AGM and payment of final Dividend of Rs.2.00/-[20%] per Equity Share of the nominal value of Rs. 10/- each. The Dividend, if declared, will be payable on or after Monday, 15th August 2022, to those shareholders whose names are registered such in the Register of Members of the Company as on Monday, 01st August 2022 provided by the depositories, subject to Tax Deduction at Source as and where applicable.

In compliance with the provisions of Section 108 of the Companies Act 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Amendment Rules, 2015 and Regulation 44 of SEBI (LODR) Regulations, 2015, (as amended from time to time), the Company has offered remote e-voting facility for transacting all the business items as mentioned in the notice to the 31st Annual General Meeting through the National Securities Depository Limited (NSDL) to enable the members to cast their votes electronically.

The remote e-voting commences on Friday the 05th August 2022 (09:00 a.m.) and ends on Sunday the 07th August 2022 (05:00 p.m.). No remote e-voting shall be allowed beyond the said date and time.

The Annual Report has been sent to all members whose names are recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on 08th July 2022 (cut-off date). However those persons who have become members of the Company after the cut-off date but before 01st August 2022 may obtain login-ID and password by sending a request to the Registrar and Share Transfer Agent Cameo Corporate Services Limited at investor@cameoindia.com or to the Company cs@iprings.com.

The facility for voting, through electronic voting system will also be made available at the meeting for members who have not already cast their vote prior to the meeting by remote e-voting. The members, who have cast their vote prior to the meeting by remote e-voting may also attend the meeting but shall not be entitled to vote again at the meeting. Mr.R Mukundan, Practicing Company Secretary had been appointed as the Scrutinizer for the remote e-voting process.

Members will be able to attend the AGM through VC/ OAVM or view the live webcast of the 31st AGM provided by NSDL at https://www.evoting.nsdl.com by using their remote e-voting login credentials and selecting the EVEN No.120498 of the Company. Further the members are requested to note that the facility for joining the AGM through VC/OAVM will be opened 30 minutes before the scheduled time i.e. 12:00 p.m. on 08th August 2022 (Monday) and the Company may close the window for joining the VC/OAVM facility 30 minutes after the scheduled starting time of the AGM. Facility for joining the VC/OAVM mode shall be available for members on first-come-first-

0.Procedure to raise questions/ seek clarifications with respect to Annual Report:

As the AGM is being conducted through VC/OAVM, members desiring any information relating to the annual accounts for the year ended 31st March 2022 of the Company are requested to send an email to the company at cs@iprings.com / investor@iprings.com at least 10 (Ten) days before the meeting, mentioning their name, Complete 16 digits demat account number/ folio number, email address and mobile

1.Further members who would like to express their views or ask questions during the 31st AGM of the Company may register themselves as a speaker by sending an e-mail to cs@iprings.com & investor@iprings.com by providing their name, DP ID and Client ID / folio number, PAN, mobile number and email address. Only those members who have registered themselves as a speaker will be allowed to express their views/ ask questions during the AGM and they may have to allow camera access during the AGM. The Company reserves the right to restrict the number of speakers depending on the availability

2. Any query / grievance relating to remote e-voting and participation in the 31st AGM through the VC/OAVM mode could be addressed to CS V Anantha Subramanian, Company Secretary/ Compliance Officer at the address given above. (Contact Number: ++91 89255 30771)

In case of any queries, members are requested to refer the-voting user manual for the share-holders available in the downloads section of https://www.evoting.nsdl.com/ By the Order of the Board

For IP Rings Ltd.,

Date: 17.07.2022

Place: Hyderabad

CS V. Anantha Subramanian Company Secretary

HDFC Bank net up 19% at ₹9,196 cr

remained good with gross nonperforming assets (NPA) as on June 30 declining 19 bps on year This was due to a decision to shift the asset mix to higher to 1.28% and by 11 bps on a rated loans during the pansequential basis. Net NPAs were at 0.35% of net advances and demic period, which adversely impacted the NIMs. fell by 13 bps on year but

HDFC Bank's asset quality

Himadri Speciality Chemical Ltd

CIN: L27106WB1987PLC042756 Regd. off: 23A, Netaji Subhas Road, 8" Floor, Suite No.15, Kolkata - 700 001 Corp. Office: 8, India Exchange Place, 2rd Floor, Kolkata- 700 001 E-mail: investors@himadri.com; Website: www.himadri.com Phone: 033-22309953; Fax: 033-22309051

NOTICE OF EXTRAORDINARY GENERAL MEETING (EGM) AND REMOTE E-VOTING

Notice is hereby given that an Extraordinary General Meeting ("EGM") of the Members of Himadri Speciality Chemical Ltd ("the Company") will be held on Monday, the 08 August 2022 at 01:00 p.m. (IST) through Video Conferencing ("VC")/Other Audio-Visual Means ("OAVM"), to transact the business as set forth in the Notice of EGM.

The EGM will be convened in compliance with the applicable provisions of the Companies Act, 2013 ("the Act") and Rules framed thereunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations") read with General Circular Nos. 14/2020, 17/2020, 22/2020, 33/2020, 39/2020, 10/2021, 20/2021 and 3/2022 dated April 08, 2020, April 13, 2020, June 15, 2020, September 28, 2020 December 31, 2020, June 23, 2021, December 08, 2021 and May 05, 2022 respectively issued by the Ministry of Corporate Affairs ("MCA Circulars") and Circular No. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated May 12, 2020, Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated January 15, 2021 and circulars issued by the Securities and Exchange Board of India ("SEBI Circulars"), without the physical presence of the Members at a common venue.

The Company pursuant to Section 108 of the Act, and in compliance with the above circulars, has completed dispatch of the Notice of the EGM, only by email on 16 July 2022. to all those Members, whose email addresses are registered with the Company. Company's Registrar & Share Transfer Agent (RTA) i.e. M/s S. K. Infosolutions Pvt Ltd or with their respective Depository Participants ("Depository"). The notice of the EGM is also available on the Company's website at www.himadri.com

The Company pursuant to Section 108 of the Act read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 44 of the SEBI Listing Regulations, has provided remote e-voting facility for voting by electronic means (evoting) to all Members for enabling them to cast their votes electronically on the resolutions proposed at the EGM. The Company has engaged services of National Securities Depository Limited (NSDL) for providing such e-voting facility and the details as required pursuant to Rule 20 (4)(v) of the Companies (Management and Administration) Rules, 2014 are given here under:

(a) Statement that the business All the businesses/resolutions as stated in the may be transacted by Notice calling the EGM may be transacted through voting by electronic means

b) The date and time of Commences on 04 August 2022 at 9:00 a.m. IST Commencement of remote (c) The date and time of end of Ends on 07 August 2022 at 5:00 p.m. IST

remote e-voting Cut-off date The manner in which persons By sending a request to NSDL at who have acquired shares and evoting@nsdl.co.in become members of the Company after the dispatch of

and password

notice may obtain the login ID

remote e-voting shall not be allowed beyond 5:00 pm IST on 07 August 2022;

 the Company shall provide e-voting facility at the EGM to those members who are present at the meeting through Video Conferencing ("VC")/Other Audio-Visual Means ("OAVM") and have not casted their votes through remote e-voting. The instructions for joining the EGM and the manner of casting vote through the e-voting system during the EGM are provided in the Notice of the EGM;

 a member may participate in EGM even after exercising his right to vote through remote e-voting but shall not be allowed to vote again in the EGM;

 a person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on cut-off date (i.e. 01 August 2022) only shall be entitled to avail the facility of remote e-voting as well as e-voting at the EGM;

Website address of the The Notice of EGM is available on the Company's Company, if any, and of agency | Website: www.himadri.com; and on NSDL's where notice of the meeting is | Website www.evoting.nsdl.com

Name, designation, address, [i) Registrar and Share Transfer Agent email id and phone number of Mr. Dilip Bhattacharya, Director, the person responsible to M/s S. K. Infosolutions Private Limited address the grievances Emailid: skcdilip@gmail.com connected with facility for Tele-fax no. (033) 24120027/24120029 ii) Company Secretary and Compliance Officer voting by electronic means Ms. Monika Saraswat Himadri Speciality Chemical Ltd Email id: investors@himadri.com; Telephone no. (033) 22309953/4363 Fax: (033) -22309051

Shareholders are advised to go through the instructions for e-voting as provided with the Notice of EGM and in case of any further query(ies)/or grievances in respect of electronic voting, they may refer the Frequently Asked Questions (FAQs) and e-voting user manual of shareholders available at the download section of www.evoting.nsdl.com

Members holding shares in physical mode who have not yet registered/updated their email addresses with the Company/ Depository can obtain Notice of the EGM and/or login details for joining the EGM through VC/OAVM facility including e-voting, by sending scanned copy of the following documents by email to investors@himadri.com or, Company's Registral and Share Transfer Agent email id at skcdilip@gmail.com:

 a. A signed request letter mentioning your name, folio number and complete address; b. Self-attested scanned copy of the PAN Card; and

 Self-attested scanned copy of any document (such as AADHAR Card, Driving License Election Identity Card, Passport) in support of the address of the Member as registered with the Company.

> By order of the Board For Himadri Speciality Chemical Ltd.

Place: Kolkata

Date: 16 July 2022

Monika Saraswat Company Secretary

Krishna Institute of Medical Sciences Limited Minister Road, Secunderabad - 500 003, Telangana, India

Phone: +91 40 4488 5000 / 4488 5184 | Fax: +91-40-27840980 www.kimshospitals.com CIN: L55101TG1973PLC040558

NOTICE OF 20TH ANNUAL GENERAL MEETING

NOTICE is hereby given that the 20th Annual General Meeting ("AGM") of Krishna Institute of Medical Sciences Limited ("Company") will be convened on Thursday, 11th August, 2022 at 4.00 P.M. (IST) through Video Conference ("VC") / Other Audio-Visual Means ("OAVM") facility without the physical presence of the Members at a common venue to transact the business as set out in the Notice which is being circulated. In view of the continuing Covid-19 pandemic, the Ministry of Corporate Affairs ("MCA") has vide its circular dated May 5, 2020, read with circulars dated April 8, 2020, April 13, 2020, June 15, 2020, September 28, 2020, December 31, 2020, January 13, 2021 and May 5, 2022 (collectively referred to as "MCA Circulars") and the Securities and Exchange Board of India vide their circulars dated May 12, 2020, January 15,

("AGM") through Video Conferencing ("VC")/Other Audio Visual Means ("OAVM"), without the physical presence of the Members at a common venue. In line with the above-said circulars of MCA and SEBI, the 20th Annual Report for FY 2021-22 which includes notice of Annual General Meeting has been sent through electronic mode only to such shareholders whose email addresses are registered with the Company, Members are requested to refer to the soft copy of the Annual Report. Members may note that the Annual Report will be made available on the website of the Company www.kimshospitals.com, the stock

2021 and May 13, 2022 (collectively referred to as "SEBI Circulars") permitted the conduct of the Annual General Meeting

website of the Registrar and Transfer Agent https://instavote.linkintime.co.in. Remote e-Voting, e-Voting during the AGM and attending the AGM: Pursuant to Section 108 of the Companies Act, 2013, read with the relevant rules made thereunder and regulation 44 of the Listing Regulations, the Company is pleased to provide the facility to the members to exercise their right to vote by electronic means on all the resolutions set forth in the notice of the 20th AGM.

exchanges viz., BSE Limited www.bseindia.com, National Stock Exchange of India Limited www.nseindia.com and the

The remote e-voting period will commence from 9.00 a.m. on Monday, 8th August, 2022 and will end at 5.00 p.m on Wednesday, 10th August, 2022. The e-voting portal shall be disabled by M/s. Link Intime India Private Limited thereafter. The Members who have not cast their vote through remote e-voting shall be eligible to cast their vote through e-voting system available during the AGM. Only persons whose name is recorded in the Register of Members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date i.e., Thursday, 4th August, 2022 shall be entitled to avail of the facility of remote e-Voting or e-Voting at the AGM. The voting rights of the Members shall be in proportion to their share of the paid-up equity share capital of the Company as of the cut-off date i.e. 4th August, 2022.

Members will be provided with a facility to attend the AGM through VC / OAVM platform provided by Link Intime. The Members may kindly refer to the detailed guidelines given in the Notes to the AGM notice for e-voting and joining the AGM through VC/OAVM.

Umashankar Mantha

Company Secretary

For Krishna Institute of Medical Sciences Limited.

From the Front Page

increased slightly from 0.32 % sequentially. The total credit cost ratio was 0.91%, as compared to 1.67% in June 2021.

The lender posted a 19.2% on year growth in deposits to ₹16 trillion in Q1FY23. The current account, savings account ratio (CASA) improved to 45.8% as on June 30 as compared to 45.5% a year ago.

The bank held floating provisions of ₹1,451 crore and contingent provisions of ₹9,630 crore as on June 30, 2022. Provision coverage ratio improved to 73% in the June quarter from 68% a year ago despite lower provision on account of improvement in asset quality.

Multiplexes stealing the show again

The success of regional films also signals a trend of breaking of language barriers. Some of it has to do with the fact that dubbed regional films were popular on OTTs, which translated into success of regional films at

the box office too.

Success of Hollywood films like *Top Gun-2* also indicates that Bollywood is no longer the mainstayat the box office. "Non-Hindi Indian movies and Hollywood movies have broken the thresholds of geographical and language barriers, being dubbed in multiple languages aided by

🚉 E.I.D.- PARRY (INDIA) LIMITED 🍪

CIN: L24211TN1975PLC006989 Regd. Office: 'Dare House', Parrys Corner, Chennai - 600 001. Tel: 044-25306789 Fax: 044-25306930

Website: www.eidparry.com; Email: investorservices@parry.murugappa.com NOTICE OF FORTY SEVENTH ANNUAL GENERAL MEETING (AGM)

Notice is hereby given that the 47th Annual General Meeting (AGM) of the Company wil be held on Tuesday, August 9, 2022 at 10.30 a.m. Indian Standard Time (IST) through Video Conferencing (VC) or Other Audio Visual Means (OAVM) to transact the business as set forth in the Notice of the AGM.

The Ministry of Corporate Affairs (MCA) vide its various circulars, has permitted the holding of AGM through VC/OAVM and granted relaxation in respect of sending physical copies of Annual Report to the shareholders. The Securities and Exchange Board of India (SEBI), vide its various circulars, has also granted relaxation in respect of sending physical copies of the annual report to shareholders and requirement of proxy for general meetings held through electronic mode. In terms of the said MCA Circulars and the SEBI Circulars, the Notice of the AGM along with the link for accessing the Annua Report for FY 2021-22, is being sent only through electronic mode to those Members whose e-mail addresses are registered with the Company/ Registrar and Transfer Agen viz. KFin Technologies Limited ('KFin') / Depositories. The Notice of the AGM and Annual Report are also available on the websites of the Company (www.eidparry.com and Stock Exchange(s) i.e. BSE Limited (www.bseindia.com and National Stock Exchange of India Limited (www.nseindia.com) and on the website of Company's RTA (https://evoting.kfintech.com/public/Downloads.aspx) However, Members desiring a physical copy of the Annual Report for FY 2021-22 may either write to the Company / KFin or send request via email or investorservices@parry.murugappa.com or einward.ris@kfintech.com for the same Members are requested to include details of their Folio No./DP ID & Client ID and shareholding in the said communication.

Manner of joining the AGM:

Members will be able to attend the AGM through VC/OAVM facility provided by KFin at https://emeetings.kfintech.com/. Members can access the said VC facility at https://emeetings.kfintech.com/ by using the credentials sent to the members Members may kindly refer to the detailed guidelines given in the Notice of the AGM for joining AGM through VC/OAVM. Remote e-voting:

Members are provided with the facility to cast their votes electronically, through the e-voting services provided by KFin on all Resolutions set forth in the Notice. The remote e-Voting facility will be available during the following period: Commencement of remote e-Voting From 9 a.m. (IST) on Friday, August 5, 2022

End of remote e-Voting At 5 p.m. (IST) on Monday, August 8, 2022 Members may note that:

The remote e-voting will not be allowed beyond the aforesaid date and time and the

remote e-voting module shall be disabled by KFin after the end of remote e-voting;

Once the vote on a resolution is cast by the member, the member cannot change i

The facility for voting will also be made available during the AGM, and those Members present in the AGM through VC facility, who have not cast their vote on the resolutions through remote e-Voting and are otherwise not barred from doing so shall be eligible to vote through the e-Voting system during the AGM;

The Members who have cast their vote by remote e-Voting prior to the AGM may also attend the AGM but shall not be entitled to cast their votes again;

Only persons whose names is recorded in the Register of Members or in the Register of Beneficial Owners maintained by the depositories on the cut-off date i.e., Tuesday, August 2, 2022, shall be entitled to avail the facility of remote e-Voting or e-Voting during the AGM. The voting rights of the Members shall be in proportion to their share of the paid-up Equity share capital of the company as on the Cut-Off

Any person, who becomes a Member of the Company after dispatch of the Notice of AGM and Annual Report but on or before the cut-off date may write to KFin at evoting@kfintech.com or to the company at investorservices@parry.murugappa.com requesting for User ID and Password.

Registering / updating e-mail address:

Members who have not registered their email address are requested to register their email address with their Depository Participants and Members holding shares in physical mode are requested to update their email address with KFin. Members may kindly refer to the Notice of the AGM for detailed guidelines in this regard.

For any queries / grievances connected with the e-voting, attending the AGM through VC/OAVM, Members may please visit "Help" and "FAQs" sections or refer to e-Voting user manual available in the "Downloads" sections of the website of KFin for e-Voting at https://evoting.kfintech.com. Members may also contact Ms.Sheetal Doba, Manager Corporate Registry at e-mail: sheetal.doba@kfintech.com / evoting@kfintech.com or at the Toll free No. 1800-309-4001 or at 040 67161509. The grievances can also be addressed to the Company Secretary of the Company by sending an e-mail to investorservices@parry.murugappa.com.

Intimation on Book Closure:

Date : July 16, 2022

The Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Wednesday, August 3, 2022 to Tuesday, August 9, 2022 (both days inclusive) for the purpose of AGM

For E.I.D.-Parry (India) Limited Place : Chennai

Biswa Mohan Rath Company Secretary compete in the new economic Greenlam

IGI Airport, Hospitality District, New Delhi-110037, India Phone No.: +91-11-4279-1399, CIN: L21016DL2013PLC386045 Email: investor.relations@greenlam.com; Website: www.greenlamindustries NOTICE TO SHAREHOLDERS

INFORMATION REGARDING 9[™] AGM OF GREENLAM INDUSTRIES LIMITED TO BE HELD THROUGH VC (VIDEO

- Company is scheduled to be held on Wednesday, August 10, 2022, at 3.00 P.M. IST through Video Conferencing (VC)/Other Audio Visual Means (OAVM) in compliance with all the applicable provisions of the Companies Act, 2013 ("Act, 2013") and Rules made thereunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with Ministry of Corporate Affairs (MCA) General Circular No. 14/2020, 17/2020 and 20/2020 dated April 08, 2020, April 13, 2020 and May 05, 2020 respectively read with General Circular No. 02/2022 dated May 05, 2022 and SEBI Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022 read with Circular No. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated May 12, 2020 and other applicable circulars, to transact the ordinary businesses as
- In compliance with the above circulars, electronic copies of the Notice of the 9th AGM and the Annual Report for the Financial Year 2021-22 will be sent to all the shareholders, whose email addresses are registered with the Company/Company's Registrar and Share Transfer Agents/Depository Participants. The Notice of the 9"AGM and the Annual Report will also be available on the Company's website at www.greenlamindustries.com and on the websites of the stock exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively.
- Shareholders holding shares in dematerialized mode, are requested to register/update their email addresses and mobile numbers with their relevant depositories through their depository participants. Shareholders holding shares in physical mode, who have not registered/updated their email addresses and mobile numbers with the Company are requested to furnish their email addresses and mobile numbers to the Company's Registrars and Share Transfer Agent, Link Intime India Private Limited, Noble Heights, 1st Floor, Plot No. NH 2, LSC, C-1 Block, Near Savitri Market, Janakpuri, New Delhi-110058; Telephone: +91-11-49411000; Fax: +91-11-41410591; Email: delhi@linkintime.co.in; Website: www.linkintime.co.in.
- also during the meeting through electronic voting system on the businesses as set out in the Notice of the 9" AGM. The manner of casting vote through remote e-voting or e-voting during the meeting by the shareholders holding shares in dematerialized mode, physical mode and for shareholders who have not registered their email addresses will be provided in the Notice of the 9" AGM.
- For the purpose of receiving dividend directly to the bank accounts, the Members are requested to furnish/update their bank account name & branch, bank account number and account type along with other core banking details such as MICR (Magnetic Ink Character Recognition), IFSC (Indian Financial System Code) etc. at the earliest with their Depository Participants (DPs) in case shares are held in electronic form or with the Registrar & Share Transfer Agent of the Company (R&T Agent) in case of the shares are held in physical form. In case of non-availability or non-updation of bank account details of the shareholders, the Company shall ensure payment of dividend to such member vide dispatch of dividend warrant/ cheque, as the case

For Greenlam Industries Limited

Company Secretary & Vice President-Legal

Mikasa

financialexp.ep. .in

Place : Chennai

Date: 17th July 2022

Through the Energy Conservation (Amendment) Bill, 2022 the Centre seeks to provide a reg ulatory framework for carbon trading and encourage penetration of renewables in the energy mix as well as effective implementation and enforcement of the 'Energy Conservation Act'.

Compact SUVs race past premium hatchbacks in sales

Then there is a slight difference in the driving experience that is making buyers consider compact SUVs increasingly. Shashank Srivastava, senior executive director, marketing and sales, Maruti Suzuki India told FE that buyers prefer compact SUVs because these offer upright driving stance and high ground clearance, making these more suitable to drive than other body types on Indian road conditions.

NSE may name new MD tomorrow

Ashishkumar Chauhan, the current MD and CEO of BSE Bhargav Dasgupta, MD and CEO at ICICI Lombard General Insurance Co; and Yatrik Vin, chief financial officer of the NSE; are said to be in the race for the post. Chauhan was earlier part of the NSE's founding team. ATF prices cut by 2%

ATF constitutes almost 40%

of the operating cost of an airline. This is only the second occasion when the rates have been slashed this year. Prices of ATF were reduced on June 1 as well, by ₹1,563.97 per kilolitre or 1.3%.

'India to be fastest growing economy'

"There is some evidence now bankruptcy proceedings against Amtek Auto, Videocon Industhat supply-chain pressures are peaking globally and in India, so tries, Essar Steel and even Jet Airways, citing the many that a major source of upward inflation pressures may be ebbing,"the bank said. Referring verse borders—in the form of to the impact of high global crude prices on India's current the location of assets, complex account deficit (CAD), RBI said the CAD could widen to 2.3% of GDP in 2022/23 if oil prices tion of multi-state cooperative average \$105 per barrel. It societies will also seek to increase public faith in these would widen to 2.8% if oil aversocieties and create a conducive ages \$120 per barrel but still environment for their growth remain "within the sustainable and development. It will also limit of 3%".CAD stood at 1.2% enable cooperative societies to of GDP in 2021/22, data released in June showed.

www.greenlamindustries.com GREENLAM INDUSTRIES LIMITED Registered & Corporate Office: 203, 2rd Floor, West Wing, Worldmark 1, Aerocity,

CONFERENCING)/OAVM (OTHER AUDIO VISUAL MEANS) Dear Member(s)

Notice is hereby given that the 9th Annual General Meeting (AGM) of the

set out in the Notice of the 9" AGM.

Shareholders will have an opportunity to cast their vote remotely and

may be.

Prakash Kumar Biswal

Mikasa

CHENNAI/KOCHI

Date : July 16, 2022

decowood

Place: New Delhi

அரிசி, கோதுமைக்கு ஜிஎஸ்டி வரி: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சென்னை, ஜூலை 16: அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தி யாவசிய உணவுப் பொருள்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய பாஜக அரசு மோசமான ஜிஎஸ்டி வரிவி திப்பு கொள்கையின் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கை யின் மீது பெரும் யுத்தத்தையே தொடுத்து வருகிறது.

தற்போது பைகளில் அடைத்து விற்கப்படும் அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்த முடிவால் ஏழை எளிய மக்கள் பெரும் இன்ன லுக்கு ஆளாவதோடு, அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கான விலையில் கிலோவுக்கு ரூ. 3 மு தல் ரூ.5 வரையிலும் விலை அதிகரிக்கும் நிலையும் ஏற்பட் டுள்ளது. ஏற்கெனவே, பணவீக்கம், கடுமையான விலை வாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் துயரத்தின் பிடியில் தள்ளும் நிலையும் உருவாகியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

ு. அரிசி, கோதுமை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருள்களின் மீது விதித்துள்ள ஜிஎஸ்டி வரியை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார் கே.பாலகிருஷ்ணன்.

நீட் தேர்வு பயம் : அரியலூரில் மேலும் ஒரு மாணவி தற்கொலை

அரியலூர், ஜூலை 16: நீட் தேர்வு பயம் காரணமாக அரியலூ ரில் மேலும் ஒரு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர் ரயில் நிலையம் அருகே வசிக்கும் நடராஜன்-உ மாராணி தம்பதிக்கு நிஷாந்தி (18) என்ற மகளும், நிஷாந்த் (16) என்ற மகனும் உள்ளனர். கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் 529 மதிப்பெண் பெற்றிருந்த நிஷாந்தி நீட் தேர்வெழுதி தோல்வி யடைந்த நிலையில், நிகழாண்டும் நீட் தேர்வுக்கு விண்ணப் பித்து, திருச்சியிலுள்ள பயிற்சி மையத்திலும் படித்து வந்தார்.

இந்நிலையில் வழக்கம்போல் வெள்ளிக்கிழமை இரவு தூங் கச் சென்ற நிஷாந்தி சமையலறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது சனிக்கிழமை தெரியவந்தது. தகவலறிந்து வந்த அரியலூர் போலீஸார் மாணவியின் சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் மாணவி எழுதி வைத்திருந்த கடி தத்தைக் கைப்பற்றி படித்துக்காண்பித்தனர்.

அக்கடி தத்தில் பெற்றோர் என்னை மருத்துவராக்க அசைப் பட்டனர். நான் நீட் தேர்வில் தேர்ச்சி அடைவேன். ஆனாலும் அத்தேர்வில் நான் தோல்வியடைந்தால் பெற்றோர் வருத்தப்ப டுவதை என்னால் பார்க்க இயலாது. அதனால் இந்த முடிவை எடுத்துள்ளேன் என இருந்தது. நீட் தேர்வு பயத்தால் கடந்த சில நாள்களாக மாணவி மன உளைச்சலில் இருந்ததாக குடும் பத்தினரும் தெரிவித்தனர். பின்னர் பிரேதப் பரிசோதனை முடிந்து மாணவியின் உடல் அவரது சொந்த ஊரான பெரம்ப லூர் மாவட்டம், கீரனூருக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து அரியலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

அரசியலுக்காக திமுக ஆட்சியை விமர்சிக்கக் கூடாது

சென்னை, ஜூலை 16: திமுக ஆட்சியை அரசியலுக்காக விமர் சிக்கக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அண் மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் அதிமுக தோல்வி அடைந்தது. மக்களின் பேராதர வுடன் சேலம் மாவட்டம் திமுக கோட்டையாகத் திகழ்கிறது. எடப் பாடி நகராட்சி உள்பட பெரும் டி.ஆர்.பாலு

பான்மையான இடங்க ளில் திமுகவும், தோழ க**ட்**சிகளும் மைக் அமோக வெற்றி பெற்

றது. சேலம் மட்டுமல்ல, தமிழ்நாடே இப்போ தும், இனி எப்போ தும் திமுக கோட்டை தான். அன்பு எனும் கோட்டை கட்டி மக்க ளின் இதய சிம்மாசனத்



தில் கம்பீரமாக வீற் றிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந் திய அளவில் திறமை மிக்க – பெருமைமிக்க முதல்வராகத் திகழ்கி றார்.

இதனைப் பொறுக்க முடியாமல், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைத் தான் திமுக திறந்து

கொண்டிருக்கிறது வைத்துக் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழ னிசாமி கூறுகிறார்.

முந்தைய ஆட்சிக் காலத்தில் முடிக்காமல் கிடப்பில் போடப் பட்ட திட்டங்களை நிறைவேற்றி, மக்களுக்குப் பலன் தரச் செய்வது தான் திமுக ஆட்சி.

திமுகஆட்சியின் திட்டங்களைச் சிதைத்து - முடக்குவது அல்லது முழுமையடைந்த திட்டங்களைத் தொடக்கிவைத்து தங்கள் பெயரை வைத்துக் கொள்வதுதான் அதிமுக ஆட்சிக் காலத்தின் வாடிக்கையாக இருந்தது.

அதிமுக ஆட்சியில் கோட்டைக் குள்ளும் டிஜிபி, அலுவலகத்தி லும் சோதனைகள் நடைபெற் றன. அமைச்சர்களின் வீடுகளி லும் சோதனை நடைபெற்றது. இவற்றை நடத்திய மத்திய பாஜக அரசை நோக்கி ஒரு வார்த்தை கூட இதுவரை பழனிசாமி பேச வിல்லை.

எனவே, அரசியலுக்காக திமுக அட்சியை விமர்சிப்பதை இனி நிறுத்திக் கொள்ள வேண்டும். கோட்டை பற்றி இனி கனவுகூட காணவேண்டாம் என்று கூறியுள் ளார் டி.ஆர்.பாலு.

குடியரசுத் தலைவர் தேர்தல்: 3 எம்.பி.க்கள் சென்னையில் வாக்குப் பதிவு

சென்னை, ஜூலை 16: குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸை சேர்ந்த கார்த்தி சிதம்பரம் உள் ளிட்ட 3 எம்.பி.க்கள் சென்னை யில் வாக்களிக்கவுள்ளனர்.

சட்டப் பேரவைச் செயலகத் தில் அமைக்கப்பட்டுள்ள வாக் குப் பதிவு மையத்தில் அவர்கள் முவரும் தங்களது வாக்குகளை திங்கள்கிழமை செலுத்தவுள்ள

குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப் பதிவு நாடு முழுவதும் வரும் திங்கள்கிழமை (ஜூலை 18) நடைபெறவுள்ளது. தமிழ்நாட் டில் வாக்குப் பதிவுக்கென பிரத் யேக ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன.

புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப் பேரவைச் செயல கத்தின் குழுக் கூட்ட அறையில் வாக்குப்பதிவைநடத்துவதற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை

எட்டியுள்ளன. எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் காத் திருந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்யவும், வாக்குப் பதி வில் ரகசியம் காக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் நடத் தும் அதிகாரிகளான சட்டப் பேர

வைச் செயலக உயரதிகாரிகள் செய்துள்ளனர்.

3 எம்.பி.,க்கள் வாக்குப் பதிவு: ஒவ்வொரு மாநிலத்திலும் தேர் தலில் வாக்களிக்கவுள்ள வாக்கா ளர்களின் இறுதி விவரங்கள் அந் தந்த மாநிலங்களிடம் அளிக்கப் பட்டுள்ளன.

குறிப்பாக, மக்களவை, மாநி லங்களவை உறுப்பினர்கள் எங் வாக்களிக்கவுள்ளனர் கெங்கு என்ற தகவல்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளன.

அதில், தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், மக்களவை கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்), எம்.செல்வராஜ் (இந்திய கம்யூ னிஸ்ட்), கணேசமூர்த்தி (மதிமுக) ஆகியோர் தங்களது வாக்குகளை சென்னையிலேயே செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதற்கான கடிதத்தை அவர்கள் அளித்துள்ளனர். அதன்படி, மூவ ரும் சட்டப் பேரவைச் செயலகத் தில் உள்ள வாக்குப் பதிவு மையத் தில் வரும் திங்கள்கிழமை தங்க ளது வாக்குகளைச் செலுத்தவுள்

மருத்துவம் உள்ளிட்ட இதர

காரணங்களுக்காக அவர்கள் முவ ரும் சென்னையிலேயே தங்களது வாக்கைப் பதிவு செய்யவுள்ளதா கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று ஆலோசனை: குடிய ரசுத் தலைவர் தேர்தலை நடத் துவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தை சட்டப் பேரவைச் ஞாயிற்றுக்கிழமை செயலகம் (ஜூலை 17) நடத்தவுள்ளது. தேர் தல் நடத்தும் அதிகாரியான கி.சீ னிவாசன் தலைமையில் நடைபெ றும் இந்தக் கூட்டத்தில் பேரவைச் செயலகத்தைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகள், அலுவலர்கள் பங் கேற்கவுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப் பதிவை எந்தவித சிக்கலும் இன்றி சுமுக மாக நடத்துவது குறித்து ஆலோ சிக்கப்பட உள்ளது.

மேலும், எந்தெந்த அதிகாரிக ளுக்கு எந்தெந்த பணிகள் வழங் குவது உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளன.

இதைத் தொடர்ந்து, வாக்குப் பதிவு தினமான திங்கள்கிழமை பாதுகாப்பு அறையில் இருந்து வாக்குப் பெட்டி எடுக்கப்பட்டு, வாக்குப் பதிவு நடைபெறும்.

இணைய சூதாட்டத்துக்கு தடைவிதிக்காவிடில் தொடர் போராட்டம்: எடப்பாடி பழனிசாமி

சென்னை, ஜூலை 16: இணைய சூதாட்டத்துக்கு தடைவிதித்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப் பிக்காவிட்டால், அதிமுக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் என்று அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி பழ னிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சனிக்கி ழமை வெளியிட்ட அறிக்கை:

சூதாட்டத்தால் இணைய கடனாளியாகி, கோவை அரசு பொருள்காட்சியில் பணியில் இருந்த காவலர் காளிமுத்து துப் பாக்கியால் சு**ட்**டுக்கொண்டு உயிரிழந்துள்ளார். இணையச் சூதாட்ட தடை அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து நீதிபதி தலைமையிலான குழு அறிக்கை அளித்தும் தமிழக அரசு இது ഖനെ அഖசர சட்டத்தைப் பிறப் பிக்கவில்லை.

இணைய சூதாட்டத்தில் பல்லா யிரம் கோடிகள் தினசரி புரள்கின் றன. ஆட்சியாளர்கள், சூதாட்ட நிறுவனங்களுடன் கைகோத்து, நாள்தோறும் பல கோடி ரூபாய் களை கமிஷனாகப் பெற்றுக் கொண்டு, இணைய சூதாட்ட தடைச் சட்டத்தை இயற்றாமல் இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டு

கின்றனர். இணைய சூதாட்டம் முதல் அனைத்து நாசகாரச் செயல் களையும் ஒடுக்குவதற்கான நடவ டிக்கைகளை திமுக அரசு உடனடி யாக எடுக்க வேண்டும்.

இல்லையென்றால், அப்பாவி மக்களின் உயிரை, உடைமைக ளைக் காக்கவும், திமுக அரசை சட்டரீதியில் அகற்றவும், மக்க ளைத் திரட்டி அதிமுக தொடர் போராட்டங்களை முன்னெடுக் கும் என்று கூறியுள்ளார் எடப் பாடி பழனிசாமி.

பாமக தலைவர்அன்புமணி: த மிழகத்தில் இணைய சூதாட்டத் துக்கு கடந்த 11 மாதங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இணைய சூதாட்டத்தை த**ை** செய்வ தாக வாக்குறுதி அளித்த தமிழக அரசு, வல்லுநர் குழு அறிக்கை அளித்து 20 நாள்கள் ஆகும் நிலையில் இணையச் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை தமிழக அரசு இதுவரை பிறப்பிக்காதது ஏன்? அதற்கு தடையாக இருப் பது எது? இனியும் தாமதிக்காமல் இணையச் சூதாட்டத் தடை அவ சர சட்டத்தை பிறப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று வலியுறுத்தியுள்ளார் அன்புமணி.

6 முதன்மைக் கல்வி அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை, ஜூலை 16: பள்ளிக் **கல்வித் துறையில் 6 மாவட்ட** முதன்மைக்கல்வி அதிகாரி கள் பணியிட மாற்றம் செய் யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பள்ளிக்

காகர்லா உஷா வெளியிட்ட அறிவிப்பு:

திருப்பத்தூர் முதன்மைக் கல்வி அதிகாரி பெ.அய்யண் ணன் ஈரோடு மாவட்டத்துக்

கல்வி முதன்மைச் செயலர் கும், கடலூர் முதன்மைக் கல்வி அதிகாரி ஆர்**.**பூபதி கோயம்புத்தூருக்கும், கரூர் முதன்மைக் கல்வி அதிகாரி **ஆர்.**மதன்குமார் திருப்பத் தூருக்கும், ஈரோடு முதன்

கிருஷ்ணன் கடலூருக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ள

இதேபோன்று, கோயம் புத்தூர் முதன்மைக் கல்வி

மைக்கல்வி அதிகாரி எம்.ராம அதிகாரி எஸ்.கீதா கரூர் லர் எஸ்.சத்தியமூர்த்தி, நாகப் மாவட்டத்துக்கும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்

> தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் நிர்வாக அலுவ

பட்டினம் மாவட்ட முதன் மைக்கல்வி அதிகாரியாக இட மாற்றம் செய்யப்பட்டுள்ள தாக அந்த அறிவிப்பில் கூறப்

கடன் வசூல் தீர்ப்பாயம்-II

பொது அறிவிப்பு 11.06.2022 அன்று இந்த நாளிதழிக வெளியான எங்களது **இ-ஏல விற்பகை வரிவிப்பு** விளம்பரத்தை பார்க்கவும் (DRC No.20/2019, A/c.: M/s. @guslini கிரானைட்ஸ் அண்ட் ப்ராஜக்ட்ஸ் லிமிடெட் மற்றும் 6 நபர்கள்) 19.07.2022 அன்று நடைபெறவிருக்கும் **இ-ஏல** விற்பனை விலக்கி கொள்ளப்படுகிறது

6வது தளம், அடிஷ்னல் ஆபிஸ் பில்டிங் சாஸ்திரி பவன், ஹாடோஸ் ரோடு,

துங்கம்பாக்கம், சென்னை - 600 006

கடன் மீட்பு அதிகாரி

கடன் வசூல் தீர்ப்பாயம், சென்னை (DRT 2)

ரத்து செய்யப்படுகிறது.

வது தளம், அடிஷ்னல் ஆபிஸ் பில்டிங் சாஸ்திரி பவன், ஹாடோஸ் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை-600 006

O.A.No.543 of 2020 பஞ்சாப் நேஷைஸ் வங்கி,

அதன் சார்பாக முதுநிலை மேலாளர். எண்.7, நாராயணா தெரு, பெரியமேடு,

XLNC இண்டர்நேஷைல், அதன் சார்பாக உரிமையாளர் D.தஸ்வீர் அகமது, 6/5, முதல் தளம், இருசப்பன் தெரு. பெரியமேடு, சென்னை - 600 003 D.தன்வீர் அமைது,

S/o.D. அப்துல்லா பாட்ஷா, கதவு எண்.2-5, செல்வப்பா முதலி தெரு, ஓட்டேரி, சென்னன – 600 012 ..பிரதிவாதிகள்

மாற்றுச் சேவை மூலம் பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை மேற்படி பெயருடைய விண்ணப்பதாரர் வங்கியின் நடவடிக்கைகளை ஆட்சேபித்த

பிரதிவாதியிட்மிருந்து Rs.57,05,981.74 வகுலிப்பதற்காக ஒரிஜினல் விண்ணப்பம் ஒன்றினை இந்த நீர்ப்பாயத்தில் தாக்கல் ஆனால் மேற்படி 1வது மற்றும் 2வது ரிதிவாதிக்கு அழைப்பாணை/அறிவிப்பு-ஐ

வழக்கமான முறையில் வழங்க முடியவில்லை அதன் காரணமாக அஞ்த அழைப்பாளையை மாற்று முறையில் வழங்க இந்த தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது எனவே இந்த அறிவிப்பு செய்தித்தானில் வெளியிடப்படுகிறது. இந்த தீரப்பாயத்தில் 11.08.2022 அன்று

காலை 11.30 மணிக்கு நேரடியாகவேர அல்லது முறையான அறிவுறுத்தலோடு வழக்கறிஞர் மூலமாசுவோ ஆஜராகி பதில் தெரிவித்து விண்ணப்பதாரர் வங்கியால் விண்ணப்பத்தில் கோரப்பட்ட நிவாரணத்தினை ஏன் வழங்கக்கூடாது என்பதற்கான தங்கள் தரப்பு காரண வினக்கத்தை தாக்கல் செய்யுமாறு கோரப்படுகிறது. தவறினால் வங்கியால்

செய்யப்பட்ட ஒரிஜினல் விண்ணப்பம் வழக்கானது சட்டப்படியான முறையில் விசாரிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும். தீர்ப்பாயத் <u>தி</u>ன் முத்திரையுடன் 15.07.2022 தேதியில் எனது கைப்பட வழங்கப்பட்டது.

அதிகாரியின் கையொப்பம் Authorised to issue summons தீர்ப்பாயத்தின் முத்திரை

ஞாயிறுதோறும் த்னமணியுடன்...

ஈ.ஐ.ழ.-பாரி (இந்தியா) லிமிடெட்

CIN: L24211TN1975PLC006989 பதீவு அலுவலகம்: 'டேர் ஹவுஸ்', பாரீஸ் கார்னர், சென்னை - 600 001. Tel: 044-25306789 Fax: 044-25306930 Web: www.eidparry.com Email: investorservices@parry.murugappa.com

நாற்பத்தீ ஏழாவது வருடாந்தீர பொதுக்குழு கூட்ட (AGM) அறிவிப்பு வருடாத்திர பொதுக்குழு கூட்டம் கூட்டுவதற்கான அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள அலுவல்கள் தொடர்பாக பரிவர்த்தனை மேற்கொள்ள நிறுவனத்தின் 47வது வருடாந்திர பொதுக்குமு கூட்டம் (AGM) என்னாப்கிறமை, ஆகஸ்ட் 9, 2022, அன்று இந்திய நேரப்படி (IST) காலை 10.30 மணிக்கு காணொலி (VC) அல்லது இதர ஒலி ஒளி சாதனங்கள் (OAVM) வாயிலாக நடைபெற உள்ளது என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது.

sniriuugu: விவகாரங்கள் துறை அமைச்சகம் (MCA) அதன் பல்வேறு சுற்றறிக்கைகள் மூலம். /CIOAVM வாயிலாக AGM-ஐ நடத்த அனுமதித்துள்ளது மற்றும் பங்குதாரர்களுக்கு வருடாந்திர அறிக்கையை காகீத வடிவில் அனுப்புவது தொடர்பாகவும் தளர்வு அளித்துள்ளது. செக்யூரிடமஸ் அண்ட எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (SEBI), அதன் பல்வேறு சற்றநிக்கைகளின்படி பாட்கதாரர்களுக்கு வருடாந்திர அறிக்கையின் காகீத நகல்களை அனுப்புதல் மற்றும் மின்னணு முறையில் நடைபெறும் பொதுக் கூட்டங்களுக்கு proxy-ன் தேவை ஆகியவற்றில் தளர்வு அளித்துள்ளது. மேற்கூறிய MCA சுற்றறிக்கைகள் மற்றும் SEBI சுற்றறிக்கைகளின் அடிப்படையில், AGM அறிவிப்புடன் கூடிய 2021-22 நிதி ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை. நிறுவனம்/பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர் அதாவது கேபின் டெக்னாலஜிஸ் லிமிடெட (KFin') / டெபாசிப்பரிகளிடம் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு மின்னணு முறையில் மட்டுமே அனுப்பட்படுகிறது. AGM அறிவிட்பு மற்றும் வருடாந்திர அறிக்கை ஆகியவை நிறுவனம் (www.eidparry.com) மற்றும் பாங்குச் சந்தை(கள்) அதாவது BSE லிமிபெ (<u>www.bseindia.com)</u> மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட்டின் (www.nseindia.com) இணையதளங்களிலும் மற்றும் நிறுவனத்தின் RTAவின் இணையதளம் https://evoting.kfintech.com/public/Downloads.aspx)ல் கிடைக்கும். இருப்பினும், 2021-22 நிதி ஆண்டுக்கான வஞடாந்திர அறிக்கையின் காகித நகலைப் பெற விரும்பும் உறுப்பினர்கள். நிறுவனம் / KFinக்கு கோரிக்கையை அனுப்பலாம் அல்லது nvestorservices@parry.murugappa.com அல்லது einward.ris@kfintech.com என்ற மின்னஞ்சல் ழகவரிக்கு கோரிக்கையை அனுப்பலாம். உறுப்பினர்கள் தங்களின் ஃபோலியோ எண்,OP ID & கீளையண்ட ID மற்றும் பங்கு விவரங்களைக் மேற்கூறப்பட்ட கோரிக்கையில் சேர்த்துக்

AGM-ல் சேரும் முறை https://emeetings.kfintech.com/ என்ற இணைய முகவரியில் KFin வழங்கும் VC/OAVM வசதி மூலம் உறுப்பினர்கள் AGM-ல் கலந்து கொள்ள முடியும். உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட பயனர் ID , கடவுச்சொல்லை பயன்படுத்தி. https://emeetings.kfintech.com/ல் மேற்கூறப்பட்ட VC வசதியை உறுப்பினர்கள் அணுகலாம். VC/OAVM மூலம் AGM-ல் சேர AGM அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விரிவான வழிகாட்டுதல்களை உறுப்பினர்கள் தயவுசெய்து பார்க்கவும்.

கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொலைதூர மின்னணு வாக்குப்பதீவு: அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தீர்மானங்களிலும் KFIn வழங்கும் மின்னணு வாக்களிப்புச் சேவைகள் மூலம் மின்னணு முறையில் வாக்களிக்கும் வசதி உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. தொலைதூர மின்னணு வாக்களிக்கும் வசதி பின்வரும் காலகட்டத்தில்

வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 5, 2022 அன்று தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு துவக்கம் சிங்கட்சிறமை, அகஸ்ட் 8, 2022 அன்ற தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு நிறைவு

E.றுப்பினர்கள் சுவனத்திற்கு: i) மேற்கண்ட தேதி மற்றும் நேரத்திற்கு பின் தொலைதூர மின்னணு வாக்களிப்பு அனுமதிக்கப்படமாட்டாது மற்றும் தொலைதூர மின்னணு வாக்களிப்பு முடிந்த பிறகு KFin

நிறுவனத்தால் தொலைதூர மின்னணு வாக்களிப்பு முறை நிறுத்தப்படும்; ஒரு தீர்மானத்தின் மீது வாக்களித்த உறுப்பினர். அதைத் தொடர்ந்து அதனை மாற்றி வாக்களிக்க முடியாது: AGM-ன் போது வாக்களிக்கும் வசதி வழங்கப்படும் மற்றும் VC வசதி மூலம் AGM-ல்

பங்கேற்கும் உறுப்பினர்கள், தொலைதூர மின்னணு வாக்களிப்பு முறை மூலம் தீர்மானங்கள் மீது வாக்களிக்கவில்லை எனில் மற்றும் அவ்வாறு செய்ய அவர்களுக்கு தடையில்லையெனில் AGM-ன் போது மின்னணு வாக்களிப்பு முறையில் வாக்களிக்க தகுதி

d) AGM-க்கு முன்னதாக தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் வாக்களித்த உறுப்பினர்களும் AGM-ல் கலந்து கொள்ளலாம் ஆனால் மீண்டும் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்; e) கட்-ஆஃப் தேதியில் அதாவது ஆகஸ்ட் 2, 2022 செவ்வாய்க்கிறமை அன்று, உறுப்பினர்கள்

பதிவேடு அல்லது டெபாசிட்பரிகளால் பறாமரிக்கப்படும் நன்மை பயக்கும் உரிமையாளர்களின் பதிவேட்டில் பெயர்கள் இடம்பெற்றுள்ள நபர்களுக்கு மட்டுமே தொலைதூர மின்னனு வாக்களிப்பு அல்லது AGM-ன்போது மின்னணு வாக்களிப்பு வசதீயைப் பெற உரிமை உண்டு. உறுப்பினர்களின் வாக்களிக்கும் உரிமையானது, கட்-ஆஃப் தேதியின்படி நிறுவனத்தின் செலுத்தப்பட்ட சம பங்கு மூறைனத்தின் அவர்களின் பங்கின் விகிதத்திற்கு ஏற்ப இருக்கும்;

AGM மற்றும் வருபாந்திர அறிக்கையின் அறிவிப்பு அனுப்பப்பட்ட பிறது. ஆனால் கட்-ஆஃப் தேதி அல்லது அதற்கு முன் நிறுவனத்தின் உறுப்பினர்களாகும் எந்தவொகு நபகும். KFin நிறுவனத்தின் evoting@kfintech.com அல்லது நிறுவனத்தின் investorservices@parry.murugappa.comக்கு எழுதி பயணர் ID / கடவுச்சொல்லைப் பெற்றுக்

மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தல் / புதுப்பித்தல்:

தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யாத உறுப்பினர்கள் தங்கள் டெபாசிட்டரி பங்கேற்பாளர்களுடன் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுமாறு கேடடுக் கொள்ளப்படுகிறார்கள் மற்றும் காகித வடிவில் பாய்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை KFin உடன் புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகீறார்கள். இது சம்பந்தமாக விரிவான வழிகாட்டுதல்களுக்கு உறுப்பினர்கள் வருடாந்தீர பொதுக்குமு கூட்ட

அறிவிப்பை தயவுசெய்து பார்க்கவும். மின்னணு முறையில் வாக்களித்தல், VC / OAVM மூலம் AGMல் பங்கேற்றல் தொடர்பான ஏதேனும் கேள்விகள் அல்லது குறைகள் இருப்பின் உறுப்பினர்கள் KFin நிறுவனத்தீன் இணையதனம் https://evoting.kfintech.com/ல் பதவிறக்கப் பிரிவில் கிடைக்கும் "Help" மற்றும் "FAQs" பிரிவுகள் அல்லது மின்னணு வாக்களிப்பு பயனீட்டாளர் கையேடு ஆகியவற்றை பார்க்கவும். மேலும் உறுப்பினர்கள் திருமதி வீதல் டோபா, மேலாளர்-கார்ப்பரே: ரெஜிஸ்பரி, sheetal doba@kfintech.com / evoting@kfintech.com அல்லது கட்டணமில்லா தொலையேசி எண். 1800-309-4001 அல்லது 040 67161509 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் நிறுவனத்தின் நிறுவன் செயலாளருக்கு investorservices@parry.murugappa.com என்ற பின்னஞ்சல் முகவரிக்கு பின்னஞ்சல் அனுப்புவதன் முமைும் குறைகளை தெரிவிக்கலாம்.

புத்தகம் மூடல் குறித்த அறிவிப்பு : வருடாந்தீர பொதுக்குமு கூட்டத்தையொட்டி நிறுவனத்தின் உறுப்பினர்கள் பறிவேடு மற்றும் பங்கு மாற்று புத்தகங்கள் புதன்கிழமை, ஆகஸ்ட் 3, 2022 முதல் செவ்வாய்க்கிறமை, ஆகஸ்ட் 9 2022 வரை (இரண்டு நாட்களும் சேர்த்து) மூடப்பட்டிருக்கும்.

ஈ.ஐ.டி. - பாரி (இத்தியா) லிமிடெட்-க்காக பிஸ்வ மோகன் ரத் தேதி : ஜூலை 16, 2022 நிறுவன செயலாளர்

வரி விளம்பரம்

JOB OPPORTUNITIES WANTED WANTED

Chennai BE (Mech / EEE) in Production, CAD Design, QC

Marketing executive Microprocessor / PLC

programmer

Borg Scientific

Experience: Freshers/upto 3 years

admin@borgscientific.com **Mobile : 98400 69654 OTHERS**

YOGA CLASS FREE YOGA CLASS

Men only in the morning between 5 and 6 AM, Six days weekly, Except Sunday

For Geriatric (old age)

N ELUMALAI

PUBLIC NOTICE

CHANGE OF NAME I, RAMALETCHEMI,

DOB: 03.04.1959, W/o. N. Balachandran, Plot No. 53, Kurinji Street, Sri Ram Nagar Extension, Varadharajapuram, Kancheepuram Dt, Chennai-600048 have changed my name from **RAMALETCHEMI** to

Vide affidavit Dt: 08.07.2022 before Notary M. Anbuselvam.

ஞாயிற்றுக்கிழமைதோறும்

RAMALETCHEMY

BALACHANDRAN

தீனமணி கதிர்

இனமை! புதுமை! இனிமை!

epaper. inamani.com

CHANGE OF NAME I. ANUSHA.K

Spouse of No. 16121365A NK Karthikeyan.S, residing at No. 5, Jothi Nagar, 4th Street, Power Line Road, Carshed Complex, Annanur, Chennai-600109, have changed my name

from **ANUSHA.S** to ANUSHA.K

vide affidavit dated 12.7.2022 sworn before Notary R. Kumaresan, Chennai.

CHANGE OF NAME . JANET MARIA **DAUGHERTY** alias JANET DAUGHERTY,

wife of Thiru James Thomas, born on 4th March 1979, (District of Birth: Anantapur - Andhra Pradesh), residing at No. 36/99, Siruvalluvar Main Road, Perambur, Chennai-600011, shall henceforth be known as,

JANET THOMAS Janet Maria Daugherty alias Janet Daugherty. Chennai, 7th July 2022.

CHANGE OF NAME

BEVERLY PETER BASTIAN W.A. son of Thiru Winston Anthony Bastian. born on 19th September 1974, (District of Birth: Tiruvallur), residing at No. 158/B, K.K.R Garden, 4th Main Road, Madhavaram, Chennai-600060, shall henceforth be known as, **BEVERLY PETER BASTIAN** Beverly Brian Peter Bastian alias

CHANGE OF NAME , GNANAMERCY,

Chennai, 28th June 2022.

Beverly Peter Bastian. W.A

W/o. V. Savarimuthu, Date of birth: 01 Apr 1984 (native district: Tiruchchirapalli), residing at Vill + Post : Periya Anaikarai Patty, Tesil: Manaparai, Dist: Tiruchchirapalli, Tamilnadu-621315. shall henceforth be known as

S. GNANAMERCY

NATIONAL INSTITUTE FOR THE EMPOWERMENT OF PERSONS WITH VISUAL DISABILITIES (DIVYANGJAN) **REGIONAL CENTRE**

(Department of Empowerment of Persons with Disabilities, Under Ministry of Social Justice & Empowerment, Govt.of India) 522, TRUNK ROAD, POONAMALLEE

(RECRUITMENT NOTICE)

CHENNAI – 600056. TAMILNADU

A Walk in Interview will be held on 25th July 2022 for filling up the post of FFMALE HOSTFL ATTENDANT on short term contract basis (89 days).

	Elvir Lee 11001 Lee / Li Telver Livir on Short term contract basis (05 days)			
	SI.No.	Name of the Post	No. of Posts	Remunerations
ĺ	1.	Female Hostel Attendant	01	Rs. 12,000/- per month Free food and accommodation

on essential qualifications, experience, For detailed information Application form and general conditions, please visit our website nivhrc-chen.org

> OFFICER I/C. N.I.E.P.V.D REGIONAL CENTRE

V பிளாக், எண்.83, மனை எண்.4035, 4வது மெயின் ரோடு,

அண்ணா நகர், சென்னை- 600102 Ph No: 044- 2621 4417/ 2628 4728 / 2622 0201

🗞 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி IV மெயின் ரோடு கிளை

SARFAESI சட்டம் 2002, பிரிவு 13, துணை பிரிவு (2)-ன் கீழ் மாற்றுச்சேவை மூலம் கடன்தாரர்கள் / அடமானதாரர்கள் / ஜாமீன்தாரர்களுக்கான கோரிக்கை அறிவிப்பு 1. பிணைக்காப்பு நிடுச் சொத்து மறுரேமைப்பு மற்றும் பிணைக்காப்பு செயலாக்கர் சுட்டம் 2002 மற்றும் பிணைக்காப்பு (செயலாக்க) விடுகள் Interest (Enforcement) Rules, 2002) கீழ் அடுகாரம் பெற்ற அடுகாரியாக நியமிக்கப்பட்டவரான இந்தியன் ஒவர்சீஸ் வங்கி, 13(2) பிரிவு மற்றும் விதி 3-ன்படி 05.07.2022 தே**தியிட்ட கோரிக்கை அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட கடன்பாக்கி தொகை** மற்றும் திரும்ப செலுத்தும் காலம் வரை ஒப்புக்கொள்ளப்பட்டபடி வட்டி, இதர செலவுகளையும் சேர்த்து அறிவிப்பு பெற்ற அறுபது நாட்களுக்குள் திரும்ப செலுத்த வேண்டுமென்று கடன்தாரர் /அடமானதாரர் /ஐஸ்டீன்தாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் விவரங்கள் பின்வருமாறு.

 மேற்படி அறிவிப்புகள் பட்டுவாடா ஆகாமல் அஞ்சல் துறையினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன / கடன்தாரரால் / ஐாமீன்தாரர் / அடமானதாரரால் பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படவில்லை எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் இந்த கோரிக்கை அறிவிப்பினை (Demand Notice) வங்கி வெளியிடுகிறது. அதோடு மேற்படி அறிவுரைகளின் பிரதிகள் கீழே கையோப்பயிட்டு உள்ளவரிடமும் கிடைக்கின்றன. ஆகவே கடன்தாரர் / ஜாமீன்தாரர் / அடமானதாரர் விரும்பினால் கீழே கையொப்பமிட்டு உள்ளவரிடமிருந்து அந்த பிரதிகள் எந்தவொரு பணி நாளிலும் பொதுவான அலுவல் நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம். 3.இந்த பின்னனியில் மீண்டும் இதன்மூலம் மேற்படி கடன்தாரர் / ஜாமீன்தாரர் / அடமானதாரருக்கு அறிவிப்பது யாதெனில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் கீழ்காணும் கடன் மற்றும் இதர ஆவணத்தின்.டியான குறிப்பிடப் பட்டுள்ள / செலுத்தப்பட

வேண்டியுள்ள கடன் பாக்கித்தொகையைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கடனுக்கு ஈடான சொத்தாக பின்வரும் சொத்துக்கள் கீழ்க்காணும் அந்தத்த நபர்களால் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியிடம் அடமாமை வைக்கப்பட்டுள்ளன. கடன்றார் பெயர்: Mr.N.சலிம் சத்தியன், S/o.N.சத்யநாதன் மற்றும் Mrs.சீமா சத்தியன், W/o.N.சலிம் சத்தியன், இருவரது முகவரி G1, சண்முகா ப்ளாட்ஸ், #60, 2வது அவின்பூ, ப்ரித்விபாக்கம் மெயின் ரோடு, அம்பத்தூர், சென்னை 600 053. கடன் வசதி: Housing I Loan - 20703351200019; &Left Garrose: Rs.16,00,000/-; Rates of Interest(including overdue interest) & rests: RLLR interest i.e 07.45% Overdue: 2% additional interest Monthly rests; Querge such signment German: 30.06.2022 அன்றுள்ளபடி Rs.12,41,169.78; NPA தேதி: 01.05.2022.

அடமானத்தில் உள்ள சொத்து வியரம்

Nature of security (Hypothecation / Mortgage etc.,) : அடமானம் : நிலம் மற்றும் கட்டிடம் R.S. எண்.82/2, 82/3A, 82/4 & 82/5, 82/7, 82/6 & 82/7 பகுதி, ப்ளாட் எண்.A-24, MKSUSEELA LA MERE என அழைக்கப்படும் அப்பார்ட்டென்ட் (முன்றாவது தளம்), வட மேற்கு பகுதி, A பிளாக், அண்ணா நெடுஞ்சாலை, ஒரகடம் (அஞ்சல்), அம்பத்தூர் சென்னை - 600 053 என்னும் முகவரியிலுள்ள 814 சதுர அடி குடியிருப்பு ப்னாட் மற்றும் 504.68 சதுர அடி பிரிக்கப்படாத பங்கு நிலம். எல்லைகள்: வடக்கு: பொது ரோடு மற்றும் கௌரி-க்கு சொத்தமான நிலம், தெற்கு: பத்மா-க்கு சொந்தமான நிலம் மற்றும் பொது ரோடு, கிழக்கு: டொது ரோடு, மேற்கு: R.S.எண்.82/1-ல் உள்ள நிலம் மற்றும் பொது ரோடு. ் மேற்குரிப்பிட்ட தேதி முதல் திரும்ப செலுத்தும் காலம் வரை ஒப்புக்கொள்ளப் பட்டபடி வட்டி, கட்டணங்கள், இதர செலவுகளுடன்

4.மேற்படி கடன்தாரர் / ஜாமீன்தாரர் / அடமானதாரர் மேற்குறித்தவாறு இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்குக் கடனைத் நிரும்பச் செலுக்கக்கவறியதனால் SARFAESI சட்டம் பிரிவு 13(4) மற்றும் விதிகளின் படி கடன்தாரர் / ஜாமின்தாரர் / அடமானதாரர் சொந்த கஷ்ட நஷ்டத்திலும் விளைவுகளிலும் கடனுக்கு ஈடான சொத்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி எடுக்கும் மேலும் கடனுக்கு ஈடாக அடமானம் வைக்கப்பட்டுள்ள சொத்தினை மீட்பதற்குரிய கால வரம்பு குறித்து சட்ட பிரிவு 13(8) வரத்துக்களின் மீது கடன்தாரர் / ஜாமீன்தாரர் / அடமானதாரரின் கவனம் ஈர்க்கப்படுகிறது. (ஈடுபெற்ற சொத்து).

6. மேற்சோன்ன கடன்தாரர் / ஜாமீன்தாரர் / அடமானதாரர் SARFAESI Act சட்டத்தின் கீழ் எங்களின் எழுத்தபூர்வமான ஒப்புதல் பெறாமல், மேற்குறிப்பிட்டுள்ள ஈடுபெற்ற ஆஸ்திகளை விற்பனை செய்தல், குத்தகைக்கு விடுதல் போன்ற எந்தவித மாற்று நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு உங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை மேற்சொன்ன சட்டம் பிரிவு 13, துணை பிரிவு (13)-ல் சுறப்பட்டுள்ளது என்பதை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மேற்சொன்ன சட்டத்தில் உள்ள விதிகளை மீறி நடந்தால், சட்டம் பிரிவு 29-ன் கீழ் தண்டிக்கஃடிய குற்றமாக கருதப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி